

## யோவான் எழுதியஇரண்டாம்கடிதம்

கூழப்பனாகியநான்தேவனால்  
தேர்ந்தெடுக்கப்பட்டபெண்ணிற்கும்\*  
அவளதுகுழந்தைகளுக்கும்எழுதுவதுநான்  
உங்கள்அனைவரையும்உண்மையான  
நற்செய்தியின்படிநேசிக்கிறேன்  
உண்மையைஅறிந்தஅனைவரும்உங்களை  
நேசிக்கிறார்கள்

உநம்அனைவருக்குள்ளும்இருக்கிற  
உண்மையால்நாங்கள்உங்களை  
நேசிக்கிறோம்என்றென்றைக்கும்இந்த  
உண்மைநம்மோடுகூடஇருக்கும்

பிதாவாகியதேவனிடமிருந்தும்அவரது  
மகனாகியஇயேசுகிறிஸ்துவிடமிருந்தும்  
கிருபையும்இரக்கமும்சமாதானமும்  
அமைதியும்நம்மோடுஇருப்பதாகஉண்மை  
அன்புஆகியவற்றின்மூலமாகநாம்இந்த  
ஆசீர்வாதங்களைப்பெறுகிறோம்

உங்கள்குழந்தைகளில்சிலரைக்குறித்து  
அறிவதில்நான்சந்தோஷமடைகிறேன்  
பிதாநமக்குக்கட்டளையிட்டபடியேஅவர்கள்  
உண்மையின்வழியைப்பின்பற்றுகிறார்கள்  
என்பதைஅறிந்துநான்சந்தோஷப்படுகிறேன்  
இப்போதும்அன்பானபெண்மணியே

\* **ககபெண்**இதுஒருபெண்ணைக்குறிக்கலாம்அல்லதுஇந்த  
நிருபத்தில்ஒருசபையையும்குறிக்கும்என்றால்அவளுடையகுழந்தைகள்  
என்பதுசபையின்மக்களைக்குறிக்கும்

நான்உனக்குக்கூறுகிறேன்நாம்  
 ஒருவரையொருவர்நேசிக்கவேண்டும்இது  
 புதுக்கட்டளையல்லதொடக்கத்திலிருந்தே  
 நாம்பெற்றஅதேகட்டளையாகும்  
 ஸுநாம்வாழும்படியாகஅவர்கட்டளையிட்ட  
 வழியில்வாழ்வதேஅன்புகாட்டுவதாகும்  
 தேவனின்கட்டளையும்இதுவேநீங்கள்  
 அன்பின்வாழ்க்கையைவாழுங்கள்  
 தொடக்கத்தில்இருந்தேநீங்கள்கேள்விப்பட்ட  
 கட்டளையும்இதுதான்  
 எஇப்போதுஉலகில்அநேகதவறான  
 போதகர்கள்இருக்கிறார்கள்இயேசுகிறிஸ்து  
 பூமிக்குவந்துஒருமனிதனானார்என்பதை  
 இந்தத்தவறானபோதகர்கள்சொல்ல  
 மறுக்கிறார்கள்இந்தஉண்மையைசொல்ல  
 மறுக்கிறமனிதன்தவறானபோதகனும்  
 போலிக்கிறிஸ்துவுமாயிருக்கிறான்  
 அஎச்சரிக்கையாயிருங்கள்உங்கள்  
 செயல்களுக்குரியநற்பலனை  
 இழந்துவிடாதிருங்கள்உங்களுக்குரிய  
 எல்லாப்பலன்களையும்பெறுவதில்  
 எச்சரிக்கையாகஇருங்கள்  
 கூகிறிஸ்துவின்போதனைகளைமட்டுமே  
 பின்பற்றுவதைஒருவன்தொடரவேண்டும்  
 கிறிஸ்துவின்போதனைகளைஒருவன்  
 மாற்றினால்அம்மனிதனிடம்தேவன்இல்லை  
 ஆனால்தேவனின்போதனைகளைத்  
 தொடர்ந்துஒருமனிதன்பின்பற்றினால்  
 அம்மனிதன்பிதாசுமாரன்ஆகிய

இருவரையும் ஏற்றுக்கொள்கிறான்  
 க<sup>௦</sup> ஒருவன் இப்போதனையைக்  
 கொண்டுவராமல் உங்களிடம் வந்தால்  
 அவனை உங்கள் வீட்டில் ஏற்காதீர்கள் அவனை  
 வரவேற்காதீர்கள்  
 க<sup>௧</sup> நீங்கள் அவனை ஏற்றுக்கொண்டால்  
 அவனது தீய செயல்களுக்கும் நீங்களும்  
 உதவியவராவீர்கள்  
 க<sup>௨</sup> நான் உங்களிடம் கூறவேண்டியது  
 மிகுதி ஆனால்தாளையும் மையையும்  
 பயன்படுத்தவிரும்பவில்லை பதிலாக  
 உங்களிடம் வர எண்ணுகிறேன் அப்போது  
 நாம் ஒருமித்துப் பேசியலும் அது நம்மை  
 மகிழ்ச்சிக்குள்ளாக்கும்  
 க<sup>௩</sup> தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட உங்கள்  
 சகோதரியின் குழந்தைகள் தங்கள் அன்பை  
 உங்களுக்குத் தெரியப்படுத்துகிறார்கள்